



සියලු ම හිමිකම් ඇවිරිණි / All Right Reserved / முழுப் பதிப்புரிமையுடையது		
	ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION	
இலங்கை கணக்காளர் சேவையின் அலுவலர்களுக்கான இரண்டாவது வினாத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (II)		
காலம் 03 மணித்தியாலங்கள்	முகாமைத்துவம் மற்றும் அமைப்பு (20)	විභාග අංකය Index No / சுட்டெண்

சகல வினாக்களுக்கும் விடையளிக்க.

01. தங்களது திணைக்களத்தின் நிதிப் பிரிவின் நடவடிக்கைகளை கணக்கீட்டு மென்பொருளொன்றின் மூலம் மேற்கொள்வதற்கு தேவையான அலுவல்களை ஒழுங்குசெய்யும் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனக் கருதுக.
- i. இந்தப் பணியை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளை முகாமைத்துவ செயன்முறையொன்றைப் பயன்படுத்தி விளக்குக. (10 புள்ளிகள்)
- ii. இவ்வாறானதொரு மாற்றத்தை அறிமுகம் செய்யும் போது முகம்கொடுக்க நேரிடுகின்ற சவால்கள் யாவை? (10 புள்ளிகள்)
02. “அரசாங்க ஊழியரின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நிதி நலன்கள் அனைத்தும் பொதுவாக அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுவதனால் அரசாங்கத்துறை முகாமையாளர்களுக்கு ஊழியர் ஊக்குவிப்பு பற்றிய பொறுப்பு கிடையாது”
- இந்தக் கூற்றை பொருத்தமான ஊக்குவிப்புக் கோட்பாடொன்றைப் பயன்படுத்தி விமர்சன ரீதியாக விபரிக்க. (20 புள்ளிகள்)
03. i. பிரச்சினை முகாமைத்துவம், அமைப்பொன்றின் / நிறுவனமொன்றின் முக்கியமான முகாமைத்துவ செயற்பாடொன்றாக ஏன் கருதப்படுகின்றது? (05 புள்ளிகள்)
- ii. அரசாங்க நிறுவனமொன்றின் சூழலை உதாரணமாகக் கொண்டு நடத்தை காரணமாக நிகழும் முரண்பாடுகள் (Behavioral Conflicts) மற்றும் கட்டமைப்பு ரீதியாக நிகழும் முரண்பாடுகள் (Structural Conflicts) யாதென்பதை விளக்குக. (15 புள்ளிகள்)
04. i. அரசாங்கத்துறை அமைச்சு / திணைக்கள முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது சிறந்த அதிகாரக் கையளிப்பின் தேவைப்பாட்டை விளக்குக. (10 புள்ளிகள்)
- ii. நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை கையளிக்கும் கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான அவதானிப்புரைகளை சமர்ப்பிக்குமாறு தங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதெனக் கருதுக. அவ்வாறானதொரு அறிக்கையொன்றை தயாரிக்கும் போது தாங்கள் கவனத்திற்கொள்ளும் விடயங்கள் யாதென்பதை விளக்குக. (10 புள்ளிகள்)
05. அரசாங்கத் துறை முகாமையின் போது பெண்களின் பங்கேற்பு தொடர்பில் எழும் நடைமுறைப் பிரச்சினைகளை உதாரணங்களுடன் விளக்குக. (20 புள்ளிகள்)

